

සබරගමුව පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව

சபரகமுவ மாகாண கல்வித் திணைக்களம்

Sabaragamuwa Provincial Department of Education

තෙවන වාර පරීක්ෂණය 2020

மூன்றாம் தவணைப் பரீட்சை 2020

Third Term Test 2020

11 ශ්‍රේණිය

தரம் 11

Grade 11

ව්‍යාපාර හා ගිණුම්කරණ අධ්‍යයනය

I

வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும்

I

Business & Accounting Studies

I

පැය එකයි

ஒரு மணித்தியாலம்

One hour

கவனிக்குக.

எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

மனிதனின் தேவை மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்து வணிகர்கள் மூலம் நுகர்வோருக்கு ஒப்படைக்கப்படுகின்றது.

01. தேவையொன்றின் பண்பாக கருதப்படாதது.

1. வரையறுக்கப்படாதது

2. பொதுவானது

3. அத்தியவசியமானது

4. உருவாக்க முடியாதது

02. மனித தேவையொன்றுக்கான உதாரணம்

1. சோறு

2. மாடிவீடு

3. உடை

4. பாடசாலைக் கல்வி

03. உற்பத்தி கைத்தொழில் மற்றும் சேவை கைத்தொழில் என்பவற்றை முறையே காட்டுவது.

1. மோட்டார் வாகனம், வங்கிச் சேவை

2. காப்புறுதி சேவை, மொத்த வியாபாரம்

3. மின்சார உபகரணம், தொடர்பாடல் உபகரணம்

4. போக்குவரத்து கருவிகள், ஆடைகள் கழுவும் இயந்திரம்.

04. உற்பத்தி காரணிகளின் ஒழுங்கமைப்பு செயற்பாட்டில் ஈடுபடுவது

1. வியாபாரி

2. ஊழியர்கள்

3. முயற்சியாளர்

4. உரிமையாளர்

05. வணிகத்தின் முகாமையாளர் ஒருவரின் நோக்கம் அல்லாதது

1. வணிகத்தின் நோக்கத்தை அடைய தேவையான முகமைத்துவ தீர்மானங்களை எடுத்தல்

2. தீர்மானம் எடுத்தலும் அதனை நடைமுறைப்படுத்தலும்.

3. தொழில் வளர்ச்சியும் தொழில் திருப்தியும்

4. வணிகத்தின் எதிர்கால வளர்ச்சி

06. பொருளாதார சூழல் காரணிகள் ஆவது.

1. வரவு செலவுத் திட்ட கொள்கை

2. சட்டமும் நீதியும்

3. பணவீக்கம்

4. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்

07. வணிகமொன்றின் அகச்சூழல் காரணிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் வணிகத்திற்கு பலமாக அமையக்கூடியதற்கான உதாரணமாக அமையாதது

1. போதுமான மூலதனம் இருத்தல்

2. சிறப்பான உற்பத்தி செயன்முறை

3. ஏற்றுக்கொள்ளப்பட்ட உற்பத்தி பெயர் இருத்தல்

4. புதிய நகரங்களை அமைத்தல்

08. வணிகமொன்றின் வாய்ப்புக்கான உதாரணம்.

1. வரிச்சலுகை வழங்குதல்
2. சர்வதேச சந்தையினுள் நுழைவதற்கான தடை
3. போட்டியாளர்கள் தோற்றம் பெறல்
4. ஏற்றுக்கொள்ளப்பட்ட உற்பத்திப் பெயர் காணப்படல்.

09. அரசுதுறை வணிகங்களை மாத்திரம் கொண்ட தொகுதியை தெரிவு செய்க.

1. தனியுடைமை வியாபாரம், கூட்டுத்தாபனம், கூட்டுறவு வணிகம்
2. அரசு திணைக்களம், அரசு கம்பனி, அரசு கூட்டுத்தாபனம்
3. சங்கங்கள், கூட்டுறவு வணிகம், அரசு கூட்டுத்தாபனம்
4. கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள், அரசு திணைக்களம், அரசு கம்பனி

10. கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளை பதிவு செய்வதற்கான சட்டம்

1. 1972 ம் ஆண்டு 05 ம் இலக்க சட்டம்
2. 1918 ம் ஆண்டு 06 ம் இலக்க சட்டம்
3. 2007 ம் ஆண்டு 07 ம் இலக்க சட்டம்
4. 2003 ம் ஆண்டு 09 ம் இலக்க சட்டம்

11. 25 இற்கும் குறைந்த ஊழியர்களை கொண்ட நிறுவனங்களை சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களாக வகைப்படுத்தும் நிறுவனம்

1. தொழிலாளர் திணைக்களம்
2. மனிதவள அமைச்சு
3. குடிசன புள்ளி விபர திணைக்களம்
4. கைத்தொழில் பயிற்சி அதிகார சபை

12. அமல் பெரேரா மற்றும் நாமல் பெரேரா ஆகியோர் “பெரேரா சகோதரர்கள்” என்ற பெயரில் வணிகம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வணிகம் தொடர்பான சரியான கூற்று

1. இவ்வணிகம் தனியுடைமை வியாபாரமாகும்
2. இவ்வணிகம் பங்குடைமை வியாபாரமாகும்
3. இவ்வணிகம் கூட்டுறவு வணிகமாகும்
4. இவ்வணிகம் கூட்டுத்தாபனம் ஆகும்.

13. இறுதி நுகர்வோனுக்கு பண்டங்களை விற்பனை செய்தல்

1. சில்லறை வியாபாரமாகும்
2. மொத்த வியாபாரமாகும்
3. ஏற்றுமதி வியாபாரமாகும்
4. இறக்குமதி வியாபாரமாகும்

14. ஒரு நாடு ஏனைய உலக நாட்டிலிருந்து பண்டங்களை கொள்வனவு செய்தல்.

1. வெளிநாட்டு வியாபாரமாகும்
2. ஏற்றுமதி வியாபாரமாகும்.
3. இறக்குமதி வியாபாரமாகும்
4. இலத்திரனியல் வியாபாரமாகும்

15. வணிக வங்கி ஏனைய வங்கிகளிலிருந்து வேறுபடுவது

1. நடைமுறை கணக்கு பேண முடிவதாலாகும்
2. சேமிப்பு கணக்கினை பேணுவதாலாகும்
3. அண்ணிய நாணய கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதாலாகும்.
4. நிலையான வைப்பினை பேணுவதாலாகும்.

16. காசோலையின் முகப்பில் இரு சமாந்தர கோடுகளை இட்டு அதனுள் வங்கியொன்றின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால்

1. விசேட குறுக்குக்கோடு
2. பொது குறுக்குக்கோடு
3. காசோலை மறுக்கப்படல்
4. காசோலை புறக்குறிப்பிடல்

17. தற்காலத்தில் அதிகளவான இலத்திரனியல் பணங்களாக பாவிக்கப்படுவது

1. கடனட்டை, வரவட்டை, காசோலை
2. வரவட்டை, ATM அட்டை, காசோலை
3. கடனட்டை, ATM அட்டை, காசோலை
4. கடனட்டை, வரவட்டை, ATM அட்டை

18. ஆயுட் காப்புறுதியுடன் பொருந்தாத காப்புறுதி தத்துவம்
1. காப்புறுதி செய்யக் கூடிய உரிமை
 2. இழப்பீட்டு தத்துவம்
 3. உச்ச நம்பிக்கை தத்துவம்
 4. காப்புறுதி ஒப்பந்தம்.
19. உள்ளக தொடர்பாடல் ஊடகங்களாக அமையும் தொகுதி
1. சுற்றறிக்கை, இன்ட்கொம், அறிவித்தல் பலகை
 2. தொலைபேசி, கடிதம், அறிவித்தல் பலகை
 3. சுற்றறிக்கை, கடிதம், தொலைபேசி
 4. மின்னஞ்சல், பெக்ஸ், இணையம்
20. நுவரெலியாவிலிருந்து கொழும்பிற்கு பூக்களை கொண்டு செல்வதற்கு செலவுகூறந்த பொருத்தமான போக்குவரத்து முறை
1. லொறி மற்றும் டெக்டர் வண்டி
 2. பேருந்து மற்றும் புகையிரதம்
 3. புகையிரதம் மற்றும் விமானம்
 4. லொறி மற்றும் வேன்
21. குறைந்த வளங்களை கொண்டு உச்ச பயன்பாட்டினை பெறும் செயற்பாடு
1. விளைத்திறன்
 2. வினைத்திறன்
 3. உற்பத்தித்திறன்
 4. முகாமைத்துவம்
22. நிலையான இடமில்லாத சந்தை அறிமுகம் செய்யப்படுவது
1. மொத்த வியாபாரம்
 2. சில்லறை வியாபாரம்
 3. இலத்திரனியல் வியாபாரம்
 4. மரபு ரீதியான வியாபாரம்
23. பின்வருவனவற்றுள் கொடுக்கல் வாங்களாக கருதப்படாதது
1. 100,000 ரூபா வங்கிக் கடன் பெறுதல்.
 2. திறமையான முகாமையாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்.
 3. 50,000 பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்தல்.
 4. 3,000 ரூபா மின்சார கட்டணம் செலுத்துதல்.
24. சரியான கணக்கீட்டு சமன்பாட்டினை காட்டும் விடையினை தெரிவு செய்க.
1. சொத்து = பொறுப்பு - உரிமை
 2. சொத்து = உரிமை + செலவு
 3. உரிமை = பொறுப்பு - சொத்து
 4. சொத்து = உரிமை + பொறுப்பு
25. உரிமையாளர் 5000 ரூபா பெறுமதியான பணத்தினை தனது சொந்த தேவைக்கு எடுத்துக் கொண்டார். கொடுக்கல் வாங்கல் கணக்கீட்டு சமன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்.
1. சொத்து அதிகரித்தல் 5000, உரிமை அதிகரித்தல் 5000
 2. சொத்து குறைதல் 5000, உரிமை குறைதல் 5000
 3. சொத்து அதிகரித்தல் 5000, உரிமை குறைதல் 5000
 4. பொறுப்பு அதிகரித்தல் 5000, உரிமை அதிகரித்தல் 5000
26. சபுமல் வியாபாரத்தின் 2020/05/02 ரூபா 10,000 ற்கு வியாபார பொருட்கள் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்டது. இதற்கான இரட்டை பதிவு
1. இருப்பு கணக்கு வரவு, கடன் படுனர் கணக்கு செலவு
 2. கடன் கொடுனர் கணக்கு வரவு, கொள்வனவு கணக்கு செலவு
 3. கொள்வனவு கணக்கு வரவு, கடன் கொடுனர் கணக்கு செலவு
 4. கொள்வனவு கணக்கு வரவு, காசு கணக்கு செலவு

27. வியாபார நிறுவனமொன்றில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் x நிரலிலும் அக்கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்வதற்கான மூல ஏடுகள் y நிரலிலும் தரப்பட்டுள்ளது. இணைக்கும் போது பெறப்படும் சரியான விடையாக அமைவது

x	y
1. காசு பெறுவனவு மற்றும் கொடுப்பனவு	A. விற்பனை நாட்குறிப்பு
2. வியாபார பொருள் கடன் கொள்வனவு	B. கொள்வனவு நாட்குறிப்பு
3. வியாபார பொருள் கடன் விற்பனை	C. சில்லறை காசேடு
4. சிறு செலவு கொடுப்பனவு	D. காசேடு

1. D, B, A, C 2. A, C, B, D 3. D, A, C, B 4. C, A, D, B

28. வியாபார நிறுவனமொன்றின் கொடுத்த கழிவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்த கொடுக்கல் வாங்கலை தெரிவு செய்க.

1. ரூபா 10,000 கடன் வழங்கிய சேன என்பவருக்கு 10% கழிவின் மீது பணம் செலுத்துதல்.
2. ரூபா 5,000 பெறுமதியிடப்பட்ட பொருட்கள் 4,000 ரூபா காசிற்கு விற்பனை செய்தல்.
3. ரூபா 10,000 கடன்பட்டோன் அனூர என்பவரிடமிருந்து 10% கழிவின் மீது பணம் பெறல்.
4. 2,000 பெறுமதியான கடன்பட்டோனிடமிருந்து 1,000 ரூபா காசு பெறுதல்.

29. சாமர வணிகத்தில் சில்லறை காசு கட்டுநிதியாக ரூபா 3,000 காணப்படுகிறது. மாத இறுதியில் சில்லறை காசு மீதியாக 700 காணப்படுகிறது. சாமர மாத இறுதியில் எவ்வளவு தொகையினை பிரதான காசாளரிடமிருந்து பெற்று கொள்வார்.

1. ரூபா 3,000 2. ரூபா 700 3. ரூபா 2,300 4. ரூபா 2,700

30. வங்கி கூற்றில் செலவு பக்கம் இடம்பெறும் நடவடிக்கை

1. காசோலை வைப்பு
2. வங்கிக் கட்டணம்
3. காசோலை புத்தக கட்டணம்
4. நிலையியற் கட்டளை கொடுப்பனவு

31. 2019/02/28 திகதி நிறுவனமொன்று அலுவலக தேவைக்காக ரூபா 50,000 பெறுமதியான உபகரணங்களை கடனுக்கு கொள்வனவு செய்தது. இக் கொடுக்கல் வாங்கல் பதிவு செய்யும் முதன்மை ஏடு

1. காசேடு 2. கொள்வனவு நாட்குறிப்பு 3. பொது நாட்குறிப்பு 4. விற்பனை நாட்குறிப்பு

32. ரூபா 10,000 பெறுமதியான கொள்வனவு பட்டியல் முற்றாக ஏடுகளிலிருந்து விடுபட்டிருந்தது. இவ்வழு

1. கோட்பாட்டு வழு
2. இரட்டிப்பு வழு
3. கூட்டி குறைத்து எழுதும் வழு
4. விடுபட்ட வழு

33. ரூபா 6000 பெறுமதியான மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு காசேட்டில் சரியாக பதியப்பட்டிருந்த போதும் மின்சார கணக்கில் 600 என பதியப்பட்டிருந்தது. இவ்வழுவினை திருத்தும் சரியான குறிப்பேட்டு பதிவு

1. மின்சார கணக்கு வரவு 6,000 காசு கணக்கு செலவு 6,000
2. மின்சார கணக்கு வரவு 5,400 தொங்கல் கணக்கு செலவு 5,400
3. தொங்கல் கணக்கு வரவு 5,400 மின்சார கணக்கு செலவு 5,400
4. காசு கணக்கு வரவு 6,000 தொங்கல் கணக்கு செலவு 6,000

34. உரிமையாளர் தனது சொந்த தேவைக்கு ரூ 3,000 பெறுமதியான பொருட்களை எடுத்திருந்தார். இது பற்று கணக்கில் இரு தடவைகள் பதியப்பட்டிருந்தது. இவ்வழுவை திருத்தும் பதிவு.
1. பற்று கணக்கு வரவு 6,000 , மூலதன கணக்கு செலவு 6,000
 2. மூலதன கணக்கு வரவு 3,000 , பற்று கணக்கு செலவு 3,000
 3. கொள்வனவு கணக்கு வரவு 3,000 , பற்று கணக்கு செலவு 3,000
 4. தொங்கல் கணக்கு வரவு 3,000 , பற்று கணக்கு செலவு 3,000
35. தனியுடைமை வியாபாரம் ஒன்றில் தயாரிக்கப்படும் பிரதான நிதிக்கூற்றுக்களாவன
1. வருமான கூற்று, நிதிநிலைமை கூற்று
 2. காசேடு, கொள்வனவு கணக்கு
 3. விற்பனை கணக்கு, கொள்வனவு கணக்கு
 4. காசு கணக்கு, கடன்பட்டோர் கணக்கு
- கீழே தரப்படுவது சதுன் வியாபாரத்தின் 2020/01/01 மீதிகளாவன
- | | |
|------------------------|---------|
| 2020/01/01 மூலதனம் | 400,000 |
| நிலம் மற்றும் கட்டிடம் | 300,000 |
| தளபாடம் | 50,000 |
| மோட்டார் வாகனம் | 600,000 |
| இறுதி இருப்பு | 30,000 |
| கடன் படுனர் | 28,000 |
| பற்று | 1,000 |
| காசு | 54,000 |
| வங்கி கடன் | 100,000 |
| கடன் கொடுனர் | 60,000 |
| வங்கி மேலதிக பற்று | 15,000 |
| அட்டுறு செலவு | 5,000 |
| வங்கி மீதி | 50,000 |
- மேலேயுள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு 36 தொடக்கம் 40 வரையிலான வினாக்களுக்கு விடை தருக.
36. சதுன் வியாபாரத்தின் நடைமுறையல்லா சொத்துக்களின் பெறுமதியாக அமைவது
1. ரூ. 600,000
 2. ரூ.300,000
 3. ரூ.650,000
 4. ரூ.950,000
37. நடைமுறை சொத்துக்களின் பெறுமதியாக அமைவது
1. ரூ.162,000
 2. ரூ.158,000
 3. ரூ. 54,000
 4. ரூ.50,000
38. நடைமுறை சொத்துக்கும் நடைமுறை பொறுப்புக்கும் இடையிலான வேறுபாடு
1. ரூ.162,000
 2. ரூ.80,000
 3. ரூ.82,000
 4. ரூ.75,000
39. உரிமையாளரின் உரித்தாக அமைவது
1. ரூ.400,000
 2. ரூ.10,000
 3. ரூ.410,000
 4. ரூ.390,000
40. நடைமுறையல்லா பொறுப்புக்குள் அடங்குவது
1. வங்கி கடன் 100,000
 2. கடன் கொடுனர் 60,000
 3. வங்கி மேலதிக பற்று 15,000
 4. பற்று 1,000

